

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, APRIL 26, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 22nd day of March, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Beralapanatara in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I.	Lot.	Name of Land.	Extent.		
			A.	R.	P.
	19a	Galpelahena and Demipallehena	...	27	2 32
	15	Ambagasmullehena and Malawigehena	...	18	2 0
	16	Nagoda-aturanukalana	...	94	3 30
	49	Potawehena	...	2	0 20
	50a	Potawehena, Marawehena, and Kekunahena	...	27	3 0
				171	0 2

on sheet O 10
52, 60 : on the north by the minor road from Kotapola to Urubokka, Paranaliyanagewatta belonging to Gamage Don Andiris, Pattuwegemulla belonging to Gamage Don Davith, Welikondewatta belonging to Paranaliyanage Bilinduhami and others, Nagoda-atura sold by Crown to M. Mohammadu Ismail (T. P. 166,710), Udu mullewatta belonging to Tantirige Kiriappu and others, Udu mulle kumbura belonging to Edirisinge Siman and others, Upasakagewatuyaya belonging to Migel Perera Mahawidanage Subhami and others, Udamigattarakumbura belonging to Attadassa Terunnanase and others, Malawigekumbura belonging to Francis Silva Abewardana, Malawigewatta belonging to Malawige Lokuhami and others, Ambagasmullehena claimed by Don Davith Ramachandra and others, Ambagasmullewatuyaya belonging to Gonhewage Dantu and others, Ambagasmullekumbura belonging to ditto, Talagahakumbura belonging to Attadassa Terunnanase and others (T. P. 145,154) ; on the east by Yaddehigekumbura belonging to Pitawitge Kiriappu and others, Udaliyadda belonging to Attadassa Terunnanase and others, Hunnannemulla belonging to Don Juwanis Wanigeskara Wellappuli, the Hunnannemuledola, Wilakumburahaminegeliadda alias Karahinna belonging to Nagodage Luse and others, Udanagodakumbura belonging to ditto, Wilakumburahaminegeliadda belonging to ditto, Kongahawatuyaya belonging to ditto, the footpath from Nagoda to Pototuwa, Nagodakumbura belonging to D. J. W. Wellappuli, Pelagaswatta belonging to Nagodage Adiriyana and others, Potdeniyegederawatta belonging to ditto, Henagehudeniyeheha belonging to Crown ; on the south by Diwiya gallenehena, belonging to Crown, Tennehena belonging to Crown, Marawehena belonging to Crown, Galpalehena belonging to Crown, Sundaranayakadeniya belonging to Badalge Tettu and others, Galpalehena belonging to Crown ; on the west by Dunhena belonging to Wickrama Narayana Don Andiris and others, the minor road from Kotapola to Urubokka, Pallimullewatuyaya belonging to Hewaradage Elias and others, Welangahakumbura belonging to Attadassa Unnanse and others, Nagadeniya belonging to Crown, Mahakumburewatuyaya belonging to Wikramaradage Dingisa and others.

NOTE.—The following lots, lying within the above-named boundaries, are excluded from this notice, and their aggregate acreage, viz., 2 roods and 1 perch, is not included in the acreage of 171 acres and 2 perches given above:—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
7	Malawige Udadeniya	...	0	0 16
8	Tantirige Udadeniya	...	0	1 25
			0	2 1

ഡോ. പി. കുറീക്,
കേരള മന്ത്രിസ്ഥാപക വകുപ്പ് സെക്രട്ടറി.

କୁବିତାଳ ନେହାରନ୍ଧୀ.

දැකුණු පලාතට අයිනි මානර දිස්ත්‍රික්කෙක් මෙරවක්කෙරලේ බෙරලපනාහර සන ගම පිසිවා, නිබෙහා මිට අමුනාප සහයෝග සින්යක්ම්ල පෙන්සන මෙයි පහත අක්වන ඩික්කිම් මිලික් මිලිම්:—

L

o $\frac{10}{52, 60}$ සිනියම්පත්‍රකේ අඩංගු :—

விதிகளிலிருந்து	தேவையிலிருந்து	கிடைக்கும் விதிகளிலிருந்து
19α	...	கல்லூரிகளின் சுகு பெட்டிகளிலிருந்து
15	...	அனுகள்திட்டங்களின் சுகு முறைகளின் அடிக்காலிகளிலிருந்து
16	...	ஊழியர்களின் அடிக்காலிகளிலிருந்து
49	...	போர்வீடுகளின் அடிக்காலிகளிலிருந்து
50α	...	போர்வீடுகளின் மார்வலங்களின் அடிக்காலிகளிலிருந்து

ඉහතක් මාසිමවලට මැදුනු මෙහි පහත සඳහන්වෙත ක්‍රමිකවී මේ දූන්තේමෙන් අනුරූප වගක් එවායේ මූල්‍ය ක්‍රමික තුරු මෙහි පරිවහන න්‍යා ඉහතක් අන්තර 171ක් පරිවහන 2ක් නිමුතරමේ අඩංගුකාවෙන වගක් මෙයින් දූන්තය.

கொடுமிலர்க்.	ஓவிமே நம்.	மதிர்.
7 ...	மாலூலையெழுவிடையீக ...	0 0 16
8 ...	சுங்கிரியை பூபிடையீக	0 1 25
		0 2 1

இவ்வறிவித்தனின் தேதியாக : 1901 ம் ஆண்டு பங்குனியீ 22 ம் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெவற்றை யும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு முதலாம் நொமபர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திப் போன உத்தியோகஸ்தர் முன்பாக மாத்துறை அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடங்கை காணப்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழ் 1897 ம் ஆண்டு முதலாம் இலக்கச் சட்டத்தின்லை தனக்குக் கொடுத்திரு

கரும் தந்துவததைக்கொண்டு தன்கையொப்பமிட்டு எழுததுமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆந்தை மென்று வெளியாங்கப்படுத்துவார்.

ஜே. பி. ஹவிஸ்,
குறிப்பான உத்தியோக்கள்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்ஷன் மொறவக்கோர்னினையைச் சேர்த்த பெறவ படுத்த என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அதாவது : இத்தோட்டைத்துக் குறிக்கம்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


I.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.	
		ச. மு. ப.	
19a	கன்பெல்கேதும்-தெனிபெல்லேகேதும்	27	2 32
15	அம்பக்ஞமூன்னேகேதும் மலவிகேதும்	18	2 0
16	நாகோட்டுத்தரேமூனரன்	94	3 30
49	பொட்டேவேகேன்	2	0 20
50a	பொட்டேவேகேன், மாருவேகேன், கெகுன் கேன் ...	27	3 0
		171	0 2

0 $\frac{10}{52,60}$ ம அளவுக்கட்டாசியின் எல்லை, வடக்கு-கொட்டபொலிலிருந்து ஊற்பொக்கவுக்குப் போகும் சின்னங்கோட்டு, கமகே தொன் அங்கிரிசுடைய பறன்சியன்கேவதத், கமகே தொன் தாவித்துடைய பத்துவேகேதுமூன், பறன்சியன்கே விலிந்துகாமியும் சிலபேர்களுக்குமுடைய வெளிகொள்கேவதத், எம். மொகமமது இஸ்மாயிலுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் காகாட்டுத்துர (T. P. 166,710), தன் திரிகே கிரிஅப்புவும் சிலபேர்களுக்குமுடைய உடுமூன்னேவதத், எதிரிசின்கே சிமனும் சிலபேர்களுக்குமுடைய உடுமூன்னேகும்புர, மிகெல் பெரோ மகவிதான்கே சுபேகாமியும் சிலபேர்களுக்குமுடைய உபாஸ்கடேவதத்துயாய், அத்தத்தல்ல தெருன் ண்ணேயும் சிலபேர்களுக்குமுடைய உடமிகத்தறகும்புர, பறன்சில் சில்வா அபேவர்த்தனுடைய மலவிகேகும்புர, மலவிகே னாக்குகாமியும் சிலபேர்களுக்குமுடைய மலவிகேவதத், தொன் தாவித் ரூமசன்தரும் சிலபேர்களும் உரித்துபேசும் அம்பக்ஸமூன்னேகேன், கொள்கோகே தன்தும் சிலபேர்களுக்குமுடைய அம்பக்ஸமூன்னேவதத்துயாய், மேற்சொல்லியவர்களுடைய அம்பக்ஸமூன்னேகும்புர, அத்தத்தல்ல தெருன்னுன்சேயும் சிலபேர்களுக்குமுடைய திலகக்கும்புர (T. P. 145,154); கிழகு-பிட்டவிட்டகே கிரிஅப்புவும் சிலபேர்களுக்குமுடைய யத்தெகிகே கும்புர, அத்தகல்ல தெறுன்னுன்சேயும் சிலபேர்களுக்குமுடைய உடவியதத், தொன் சுவாளின் வனிக்கேற வெல்லப்புவிடுடைய குன்னெனமூன், குன்னன்னேமூன்னேதால், நாகொட்டகே அங்கேயும் சிலபேர்களுக்குமுடைய விலகும்புகாமின்கேளியத்த அல்லது கங்கன, மேற்சொல்லியவர்களுடைய உடாகொடக்கும்புர, மேற்சொல்லியவர்களுடைய விலகும்புரகாமினே கேளியதத், மேற்சொல்லியவர்களுடைய கொன்காவதத்துயாய், நாகொடிலிருந்து போதொட்டுவக்குப்போகும் அடிபாதை, டி. ஜே. டவ்ஸியு. வெல்லப்புளி உடைய நாகொடக்கும்புர, நாகொட்டகே அதிரியனும் சிலபேர்களுக்குமுடைய பெலக்ஸ்வதத், மேற்சொல்லியவர்களுடைய பொத்தெனி யேகெதறவதத், அரசாட்சிக்குள் கென்கெட்குதெனியேகேன்; தெற்கு-அரசாட்சிக்குள் தினியாகல்லென்கேன், அரசாட்சிக்குள் தென்கே கேன், அரசாட்சிக்குள் மாருவேகேன், அரசாட்சிக்குள் கள்பளேகேன், வடல்கே தெத்துவும் சிலபேர்களுக்குமுடைய சுவதற்குயக தெனிய, அரசாட்சிக்குள் கல்பலேகேன்; மேற்கு-விக்கிரமனுருயன் தொன் அங்கிரிசம் சிலபேர்களுக்குமுடைய துன்கேன், கொட்டபொலிலிருந்து ஊறுபொக்கவுக்குப்போகும் சின்னங்கோட்டுமீ, கோராதாகே எவியகம் சிலபேர்களுக்குமுடைய பள்ளிமூன்னேவததுயாய், அத்தத்தல்ல உன்னுன்சேயும் சிலபேர்களுக்குமுடைய வெலன்கக்கும்புர, அரசாட்சிக்குள் கக்கெனிய, விக்கிரமதாகே டிங்கிலாவும் சிலபேர்களுக்குமுடைய மாகும்புரேவதத்துயாய்.

குறிப்பு.—சொல்லிய எல்கைகளுக்குள்கொய் இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் இந்த அறிக்கையிலிருந்து விலக்கினது, ஆக அளவு 2 ரூப்பு 1 பர்ச்சல் மேற்சொல்லிய 171 ஏக்கர் 2 பர்சல் அளவிலும்படுத்தவில்லை :—

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.	
		ச. மு. ப.	
7	மலவிகேட்டதெனிய	0	0 16
8	தன்திரிகேட்டதெனிய	0	1 25
		0	2 1



Situation : Beralapanatara village in Udugaha pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
19a	Galpelahena and Denipallehena	27	2	32
15	Ambagasmullehena and Malawigehena	18	2	0
16	Nagoda-aturamukalana	94	3	30
49	Potawehena	2	0	20
50a	Potawehena, Marawehena, and Kekunahena	27	3	0
		171	0	2
<i>Lots excluded.</i>				
7	Malawige Udadeniya	0	0	16
8	Tantirige Udadeniya	0	1	25
		0	2	1

Sheet O $\frac{10}{52, 60}$

Surveyor-General's Office,
Colombo, August 15, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots Nos. 19a, 15, 16, 49, and 50a.


Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Road from Kotapola to Urubokka	17	Talaghakumbura
2	Pallemullawatta, Welangahawita, &c.	18	Yadehigekumbura
3	Welangahakumbura	19	—
3½	Nagahaderiya	20	Water-course
4	Mahakumburawatta, Nagahakoratuwa, &c.	21	Wilakumburehaminegeliyadda
5	Paranaliyanagewatta	22	Udanagodakumbura
6	—	23	Wilakumburehaminegeliyadda
7	—	24	Kongahawatta and Millagahawatta Path
8	Nagoda-atura	25	—
9	Udumullakumbura	26	Pelagawatta
10	Upasakagewatta, Pinwatta, &c.	27	Potdeniyegedarawatta
11	Udamigatherakumbura	28	—
12	—	29	—
13	Malawigewatta	30	—
14	Ambagasmullehena	31	—
15	Ambagasmullewatta, Gedarawatta, &c.	32	Saundranayakadeniya
16	—	33	Dunhena

989

Surveyor-General's Office,
Colombo, June 4, 1900.

S. J. C. More,
for Surveyor-General.

Lot 40 called Guanahena, in extent 244.00, D.P., situated in Bernalaparatare, village in Udaganga part of Matorowana koraile.



— १ —

—. நான்கு
அதே முறை சுலபம் ட 04 வகுக்காமல் சுலபம் வகுக்காமல் கிராமத்திற்கு
முறை சுலபம் ட 05 வகுக்காமல் சுலபம் வகுக்காமல் கிராமத்திற்கு

Lot 40 on sheet O 51, 59 called or known as Galanahena, in extent 24 acres, and bounded as follows: on the north by Medaknumba belonging to D. J. W. Wellapatti; on the east by Galanahena claimed by Middlege Sabaham and others; on the south by the village limit of Kotapola; on the west by Galanahena claimed by Galanahena alias Davith and others; on the northern boundary belonging to Arambage Jayantha and others, the minor road from Kotapola to Urabokka, Gurallamalakumba belonging to Crows; on the west by the minor road from Kotapola to Urabokka, Gurallamalakumba and others, the minor road from Kotapola to Urabokka, Gurallamalakumba belonging to Don Auditis and others.